

**Hindu Temple and Cultural Society of USA, Inc.
Sri Venkateswara Temple (Balaji Mandir)
and Community Center**

Sri Venkateswara Vidyalaya

**ஆரம்பத் தமிழ் பாடங்கள்
aa ra m ba th tha mi zh paa da NG gaL
(Introductory Tamil Lessons)**

**780 Old Farm Road,
Bridgewater, NJ 08807, USA
908-725-4477**

Dedicated
To
Lord Sri Venkateswara

Preface

This book is a compilation of numerous lessons taught in the Tamil language class of Sri Venkateswara Vidyalaya at the Sri Venkateswara Temple, Bridgewater, New Jersey, USA. These classes were conducted at the Temple over a period of two years, on a bi-weekly basis. The course in each language was designed to offer introductory lessons to enthusiastic children and adults, and prepare them to read, write, and, if possible, speak that language. All the students who attended the school for two years showed great deal of motivation in learning one or more languages. This project continues to be a tremendous success.

Hand-written notes were distributed to the students in every class and this is now edited, in a better way, so that it will be one of the learning tools for future classes. Presently, this model book is prepared for Sanskrit and Tamil languages. Similar books will be released in the future for other languages (Gujarati, Hindi, Kannada, Malayalam, and Telugu) taught at the temple.

The education committee wishes to thank the Temple management for its support in this venture. We also would like to take this opportunity to thank the participating students and their parents.

**Education committee
October 23, 1994**

Author's note

This book, "Introductory Tamil Lessons", is divided into six small sections, dealing with some basic aspects of Tamil language. The reader is first introduced to the Tamil alphabets. They are first taught to pronounce the 247 alphabets in Tamil. An easy way to write Tamil alphabets is offered in the next seven lessons. Tamil letters are divided into six groups based on simplicity and repetition of the strokes involved in each letter. Special characters adopted from Sanskrit forms the seventh class. This is a new experiment and turned out to be very effective in the class, at the Temple. Some simple words based on these letters are also given in each lesson.

The third section is devoted to develop skills in correspondence in Tamil. This introduction is based on the students request. A model letter is also provided with blanks to be filled. In the next section, the students are taught to speak simple sentences in Tamil which are sentences that are regularly spoken at home. The next several lessons are devoted to Tamil vocabulary building. This is followed by simple poems in Tamil and some homework, which the students enjoyed the most. Novel word finding schemes are also introduced.

The whole program is a great pleasure for me and I enjoy it thoroughly. This is my first effort to teach Tamil to kids who are born and brought up in USA. I take the responsibility for all the mistakes in this book. Please bring errors, if any, to my notice and I will make appropriate corrections in the next compilation of this book. Your suggestions to improve this book is most welcome.

The Anglo-Tamil transliteration scheme developed by Sri. K. Srinivasan of Canada is followed in this text. I also referred to a number of first grade Tamil books in preparing the class notes. A list of references is included at the end. I thank Shri. S. Krishnamoorthy, Shri. A. Natarajan and Shri. B. Sreenivasan who participated in the Tamil teaching at the Temple, and Sri. K. Srinivasan for his transliteration scheme. I also wish to thank the Temple management, the students, their parents, and my family members for their enthusiasm and support. It also gives me a great pleasure to thank my wife, Mythily, for her constant support.

I dedicate this book to Lord Sri Venkateswara.

A. R. Srinivasan
October 23, 1994

Section 1

Tamil Alphabets

Vowels	12
Consonants	18
Combination letters	216
Aaytha ezhuththu	1
Total	247

Tamil Vowels

தமிழ் உயிர் எழுத்துக்கள்
(Tha mi zh u yi r e zhu th thu k ka L)

Tamil letter	Transliteration	Sounds like:
அ	a	a in abide
ஆ	aa	a in tall
இ	i	i in India
ஈ	ee	E in Easter
உ	u	u in tube
ஊ	oo	oo in proof
எ	e	e in end
ஏ	E	a in cake
ஐ	ai	i in side
ஓ	o	o in won
ஔ	O	o in joke
ஔ	ow	ow in owl
ஃ	akh	akh in lakh (akh is known as the aaytha ezhuththu)

Tamil Consonants

மெய் எழுத்துக்கள்
(Me y e zhu th thu k ka L)

Tamil letter	Transliteration	Sounds like:
க	k, g	<i>ic</i> in picture
ங	NG	<i>ing</i> in king
ச	ch, s	<i>ch</i> in much
ஞ	NY	<i>ing</i> in stingy
ட	t, d	<i>t</i> in put
ண	N	<i>n</i> in almond
த	th, dh	<i>th</i> in faith
ந	n	<i>in</i> in Hindu
ப	p, b	<i>p</i> in skip
ம	m	<i>m</i> in gum
ய	y	<i>y</i> in boy
ர	r	<i>r</i> in water
ல	l	<i>l</i> in rail
வ	v	<i>ve</i> in love
ழ	zh	<i>zh</i> in Tamizh
ள்	L	(see below)
ற்	R	<i>tr</i> in tree
ன்	n	<i>n</i> in pin

To pronounce **L**, bend your tongue inside and touch the upper part of mouth. While pronouncing **zh** fold your tongue along its length, sides going up , and pull it inside.

ஃ	அ	ஆ	இ	ஈ	உ	ஊ	ஃ	ஏ	ஐ	ஓ	ஔ	ஊ
க்	க	கா	கி	கீ	கு	கூ	கூ	கே	கை	கோ	கோ	கொள
ங்	ங	ஙா	ஙி	ஙீ	ஙு	ஙூ	ஙூ	ஙே	ஙை	ஙோ	ஙோ	ஙொள
ச்	ச	சா	சி	சீ	சு	சூ	சூ	சே	சை	சோ	சோ	சொள
ஞ்	ஞ	ஞா	ஞி	ஞீ	ஞு	ஞூ	ஞூ	ஞே	ஞை	ஞோ	ஞோ	ஞொள
ட்	ட	டா	டி	டீ	டு	டூ	டூ	டே	டை	டோ	டோ	டொள
ண்	ண	ணா	ணி	ணீ	ணு	ணூ	ணூ	ணே	ணை	ணோ	ணோ	ணொள
த்	த	தா	தி	தீ	து	தூ	தூ	தே	தை	தோ	தோ	தொள
ந்	ந	நா	நி	நீ	நு	நூ	நூ	நே	நை	நோ	நோ	நொள
ப்	ப	பா	பி	பீ	பு	பூ	பூ	பே	பை	போ	போ	பொள
ம்	ம	மா	மி	மீ	மு	மூ	மூ	மே	மை	மோ	மோ	மொள
ய்	ய	யா	யி	யீ	யு	யூ	யூ	யே	யை	யோ	யோ	யொள
ர்	ர	ரா	ரி	ரீ	ரு	ரூ	ரூ	ரே	ரை	ரோ	ரோ	ரொள
ல்	ல	லா	லி	லீ	லு	லூ	லூ	லே	லை	லோ	லோ	லொள
வ்	வ	வா	வி	வீ	வு	வூ	வூ	வே	வை	வோ	வோ	வொள
ழ்	ழ	ழா	ழி	ழீ	ழு	ழூ	ழூ	ழே	ழை	ழோ	ழோ	ழொள
ள்	ள	ளா	ளி	ளீ	ளு	ளூ	ளூ	ளே	ளை	ளோ	ளோ	ளொள
ற்	ற	றா	றி	றீ	று	றூ	றூ	றே	றை	றோ	றோ	றொள
ன்	ன	னா	னி	னீ	னு	னூ	னூ	னே	னை	னோ	னோ	னொள

Section 2

Lesson 1

ஃ ள் ள ளா
 akh t ta,da taa,daa

பு ப பா ம் ம மா
 p pa paa m ma maa

அ ஆ
 a aa



ப ள ம் -> picture

(pa da m)

ம ள ம் -> a monastery

(ma da m)

ப ள ள ம் -> kite

(pa t ta m)

ம ள ள ம் -> level

(ma t ta m)

அ ம் மா -> mother

(a m ma)

அ பு பா -> father



(a p pa)

பா பு பா -> baby

(paa p paa)

மா மா -> uncle

(maa maa)



ா -> is known as "kaal" in Tamil. It appears on the right side of a letter to produce the "aa" sound.

Lesson 2

இ ஈ ர் ர ரா
i ee r ra raa

வ் வ வா ல் ல லா
v va vaa l la laa

இடம்

(i da m)

-> place

ஈ ர ம்

(ee ra m)

-> wetness

ம ர ம்

(ma ra m)

-> tree

மா ம ர ம்

(maa ma ra m)

-> mango tree

ப ம் ப ர ம்

(pa m ba ra m)

-> spinning top

பா ர்

(paa r)

-> look

ப ல்

(pa l)

-> tooth

பா ல்

(paa l)

-> milk

வா ல்

(vaa l)

-> tail

ப ட ம் பா ர்




(pa da m paa r)

-> look at the picture.





பா ப் பா வா

(paa p paa vaa)

-> baby, come.




Lesson 3

ள் L	ள LA	ளா LAA	
க் k,g	க ka,ga	கா kaa,gaa	
ஃ ch	ஃ cha	ஃா chaa	
உ u	உள oo	எ e	ஏ E
ஐ ai	ஓ o	ஔ O	ஔள ow
உ ர ம் (u ra m)	->strength		
உ ட ல் (u da l)	->body		
உ ள ர் (oo r)	->town		
எ லீ (e le)	->rat		
ஐ வ ர் (ai va r)	->five people		
ப க் க ம் (pa k ka m)	->near, page		
கா ர ம் (kaa ra m)	->as spicy hot		
ஓ ட ம் (O da m)	->boat		


Lesson 4

ங்
NG ங
NGa ஙா
NGaa

ஞ்
NY ஞ
NYa ஞா
NYaa




ண்
N ண
Na ணா
Naa



ன்
n ன
na னா
naa

ந்
n ந
na நா
naa



த்
th,dh த
tha தா
thaa


ப ன் கு -> share
(pa NG gu)

ப ஞ் ச ம் -> scarcity
(pa NY cha m)

ப ண ம் -> money
(pa Na m)

க ன் ன ம் -> cheek
(ka n na m)

ஊ தா -> purple
(oo tha)



ஊ ர் -> town
(oo r)

த ன் க ம் -> gold
(tha NG ga m)

க னா -> dream
(ka naa)

க ண் -> eye
(ka N)


ம ண் -> sand
(ma N)

Lesson 5

ய் ய யா
y ya yaa

ழ் ழ ழா
zh zha zhaa

ற் ற ரா
R Ra Raa



கெ	கே கை	கொ	கோ	கொள
ke	kE kai	ko	kO	kow

பெ	பே பை	பொ	போ	பொள
pe	pE pai	po	pO	pow

த மீ ழ்
(tha mi zh)

-> Tamil

கை
(kai)

-> hand

வா ழ்
(vaa zh)

-> live

பை
(pai)

-> bag

தா ய்
(thaa y)

-> mother

மை
(mai)

-> ink

பா ய்
(paa y)

-> mat

ந கை
(na kai)

-> jewelry

நா ய்
(naa y)

-> dog

நே ற் று
(ne R Ru)

-> yesterday

வா ய்
(vaa y)

-> mouth

இன்று
(i n Ru)

-> today

ப ழ ம் -> fruit
(pa zha m)

நா ளை -> tomorrow
(naa Lai)

Lesson 6

கீ	ki	கீ	kee	கு	ku	கூ	koo
கி	NGi	கி	NGee	கி	NGu	கி	NGoo
சீ	chi	சீ	chee	சு	chu	சூ	choo
சி	NYi	சி	NYee	சி	NYu	சி	NYoo
தி	ti	தீ	tee	து	tu	தூ	too
கி	Ni	கி	Nee	கி	Nu	கி	Noo
தி	thi	தீ	thee	து	thu	தூ	thoo
நி	ni	நீ	nee	நு	nu	நூ	noo
பி	pi	பி	pee	பு	pu	பூ	poo
மி	mi	மீ	mee	மு	mu	மூ	moo
யி	yi	யீ	yee	யு	yu	யூ	yoo
ரி	ri	ரீ	ree	ரு	ru	ரூ	roo
லி	li	லி	lee	லு	lu	லூ	loo
வி	vi	வீ	vee	வு	vu	வூ	voo
ழி	zhi	ழீ	zhee	ழு	zhu	ழூ	zhoo
ளி	Li	ளீ	Lee	லு	Lu	லூ	Loo
றி	Ri	ரீ	Ree	ரு	Ru	ரூ	Roo
கி	ni	கி	nee	கி	nu	கி	noo

நூறு noo Ru	-> hundred	தூசி thoo si	-> dust
நூல் noo l	-> thread	தூள் -> piece thoo L	
குடை ku dai	-> umbrella	மூடு moo du	-> close
கூடை koo dai	-> basket	சூடு -> hot choo du	
வேலி vE li	-> fence	காடு kaa du	-> forest
ஊசி oo si	-> needle	பாடு -> sing paa du	
உளி u Li	-> chisel	மேடு mE du	-> mound
காசு kaa su	-> coin	போடு pO du	-> put
பளு ba Lu	-> weight	நாடு -> country naa du	
பலூன் ba loo n	-> balloon	மூளை moo Lai	-> brain
மேல் mE l	-> up	மூலை moo lai	-> corner
கீழ் kee zh	-> down	ஓரம் O ra m	-> edge
	நடு -> center na du		

Lesson 7

ஜ்

j

ஹ்

h

ஸ்

s

க்ஷ்


ksh

ஷ்

sh

ஸ்ரீ


sri

ஜாடி
jaa di

-> jar

புஷ்பம் -> flower
pu sh pa mஜரிகை
ja ri gai->glittering
threadஜோடி -> pair
jO diஜவாகர் -> Jawahar ரோஜா-> rose
ja vaa ha r rO jaaபஜனை
ba ja nai

-> bhajan

உஷ்ணம் -> heat
ush Na mஹனுமான் -> Hanumaan
ha nu maa nபக்ஷ்ஷணம் -> snacks
ba ksh sha Na mதீராட்கைஷ் -> grape
thi raa t ksh aiஸ்ரீஸரசுவதி -> Goddess of knowledge
sri sa ra s va thiஸ்ரீராம் -> SriRam
sri raa m

பக்ஷ்ஷணம்

Section 3

Lesson 8

1	ஒன்று o n Ru	11	பதினொன்று pa thi no n Ru	10	பத்து pa th thu
2	இரண்டு i ra N du	12	பன்னிரண்டு pa n ne ra N du	20	இருபது i ru pa thu
3	மூன்று moo n Ru	13	பதிமூன்று pa thi moo n Ru	30	முப்பது mu p pa thu
4	நான்கு naa n gu	14	பதினான்கு pa thi naa n gu	40	நாற்பது naa R pa thu
5	ஐந்து ai n thu	15	பதினைந்து pa thi nai n thu	50	ஐம்பது ai m pa thu
6	ஆறு aa Ru	16	பதினாறு pa thi naa Ru	60	அறுபது a Ru pa thu
7	ஏழு E zh u	17	பதினேழு pa thi nEzhu	70	எழுபது e zhu pa thu
8	எட்டு e t tu	18	பதினெட்டு pa thi ne t tu	80	எண்பது e N pa thu
9	ஒன்பது o n pa thu	19	பத்தொன்பது pa th tho n pa thu	90	தொண்ணூறு tho N Noo Ru
10	பத்து pa th thu	20	இருபது i ru pa thu	100	நூறு noo Ru
1,000	ஆயிரம் aa yi ra m	10,000	பதினாயிரம் pa thi naa yi ra m		

Lesson 9

கடிதம் -> letter
ka di tha m

நலம் -> safe (கேமம்)
na la m

அன்புள்ள -> dear
a n bu L La

குடும்பம் -> family
ku du m ba m

இங்கு -> here
i NG gu

அம்மா -> mother
a m ma

நாங்கள் -> we
naa NG ga L

அப்பா -> father
a p paa

உங்கள் -> your
u NG ga L

தாத்தா -> grandpa
thaa th thaa

எழுது -> write
e zhu thu

பாட்டி -> grandma
paa t ti

அடுத்த -> next
a du th tha

மாமி -> aunt
maa mi

வருடம் -> year
va ru da m

மாமா -> uncle
maa maa

எப்படி -> how
e p pa di

கணவன் -> husband
ka Na va n

பதில் -> reply
ba thi l

மனைவி -> wife
ma nai vi

கோடை -> summer
kO dai

மகன் -> son
ma ga n

விடுமுறை -> holiday
vi du mu Rai

மகள் -> daughter
ma ga L

வா -> come
vaa

போ -> go
pO

குழந்தை ku zha n thai	-> child	
அண்ணன் a N Na n	-> elder brother	
அக்கா a k kaa	-> elder sister	
தம்பி tha m bi	-> younger brother	
தங்கை tha NG gai	-> younger sister	
மாமனார் maa ma naa r	-> father-in law	
மாமி யார் maa mi yaa r	-> mother-in-law	
மருமகள் ma ru ma ga L	-> daughter-in law	->மாட்டுப்பெண் maa t tu p peN
மருமகன் ma ru ma ga n	-> son-in-law	-> மாப்பிள்ளை maa p pi L Lai
மைத்துனி mai th thu ni	-> sister-in law	
அத்தை a th thai	-> aunt (father's sister)	
பெரியம்மா pe ri ya m maa	->aunt;father's elder brother's wife or mother's elder sister	
பெரியப்பா pe ri ya p paa	-> uncle; father's elder brother or mother's elder sister's husband	
சித்தி chi th thi	-> father's younger brother's wife or mother's younger sister	
சித்தப்பா chi th tha p paa	-> father's younger brother or mother's younger sister's husband	

நலம்/கேமம்

ஏ ஆர் ஸ்ரீனிவாசன்

4402 நார்த் ஓக்ஸ் புலவார்டு

நார்த் புருன்ஸ்வீக்

நியூ ஜேர்ஸி 08902

அக்டோபர் 23 1994

அன்புள்ள _____ :

இங்கு நாங்கள் நலமாக இருக்கிறோம். உங்கள் நலத்துக்கு
அடிக்கடி _____ எழுதவும். எனக்கு _____ ஒரு
புதிய _____வாங்கித்தந்தார். அது நன்றாக இருக்கு.
இங்கு நான் _____கற்றுக்கொள்கிறேன். இந்த வருடம்
வி டிசம்பர் 15க்கு நாங்கள் _____போகப் போகிறோம்.

அடுத்த _____இந்தியா

வருவோம் . _____எப்படி _____ ? எப்போது

அமெரிக்கா _____ . வரும் போது எனக்கு லி ப்கோ

ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் அகராதி வாங்கிவரவும். நீங்கள் அனுப்பிய

_____ உள்ளது. முடிந்தபோது

_____ எழுதவும்.

அன்புள்ள

ஸ்ரீனிவாசன்

Section 4

Lesson 9

எப்படி? -> how?
e p pa di

எப்போது? -> when?
e p pO thu

எது? -> which?
e thu

நீ எப்படி இருக்கே? How are you?

அவன் எப்படி இருக்கான்? How is he?

அவள் எப்படி இருக்காள்? How is she?

அதை எப்படி செய்யலாம்? How to do that?

உன் அம்மா எப்படி இருக்கா? How is your mom?

உன் தேர்வு எப்படி இருந்தது? How was your exam?

நீ எப்போது வருவாய்? When will you come?

நாம் எப்போது சாப்பிடலாம்? When can we eat?

நீ எப்போது போவாய்? When will you go?

உன் தேர்வு எப்போது? When is your test?

எது உன் புத்தகம்? Which is your book?

எது உன் பேனா? Which is your pen?

எது உன் கார்? Which is your car?

எது உன் வீடு? Which is your house?

இது என் வீடு? This is my house? .

அது யாருடைய வீடு? Whose house is that?

அது கோஷி க்கின் வீடு That is Koushik's house.

Lesson 10

இது	-> this
i thu	
அது	-> that
a thu	
என்ன?	-> what?
e n na	

யார் அது? Who is that?

யார் அந்தப் பையன்? Who is that boy? அந்தப் பையன் யார்

யார் அந்தப் பெண்? Who is that girl?

இது என்ன? What is this?

அது என்ன? What is that?

அவன் பெயர் என்ன? What is his name?

அவள் பெயர் என்ன? What is her name?

உன் பெயர் என்ன? What is your name?

என் பெயர் ஸ்வேதா. My name is Swetha.

நான் என்ன பாடனும்? What should I sing?

அது என்ன ராகம்? What raga is that?

நீ என்ன சொன்னே? What did you say?

நீ என்ன சொல்வே? What will you say?

நீ என்ன சொல்றே? What do you say?

நீ என்ன சொல்லிக் கொண்டு இருக்கே? What are you saying?

அது என்ன பழம்? What is that fruit?

அது என்ன விலை? What is the price?

மேஜை மேல் என்ன இருக்கு? What is on the table?

என்ன மாதிரி தேர்வு? What kind of test?

இது என்ன பழம்? What is this fruit?

டினனருக்கு என்ன? What is for dinner?

என்ன வேலை? What is the job?

இன்று என்ன கிழமை? What day is it today?

என்ன வேடிக்கை? What fun?

இப்போது மணி என்ன? What is the time now?

என்ன விளையாட்டு? What is the game?

உனக்கு என்ன வேண்டும்? What do you want?

எனக்கு அது வேண்டும்? I want that.

இதுவா அல்லது அதுவா? This or that?

என்று உன் பிறந்தநாள்? What day is your birthday?

நேற்று என்ன கிழமை? What was yesterday?

நாளை என்ன கிழமை? What day will tomorrow be?

who?

யார்

name

பெயர்

song

பாட்டு

you

நீ

fruit

பழம்

yesterday

நேற்று

today

இன்று

tomorrow

நாளை

he

அவன்

she

அவள்

fun

வேடிக்கை

test

தேர்வு

question

கேள்வி

answer

விடை

Lesson 11

இங்கே
i NG gE

இங்க
i NG ga

-> here

அங்கே
a NG gE

அங்க
a NG ga

-> there

எங்கே
e Ng gE

எங்க
e NG ga

-> where

இங்க வா.

Come here.

அங்க போ.

Go there.

இங்க பார்.

Look here.

என் சாவி எங்க?

Where is my key?

என் பேனா எங்க?

Where is my pen?

உன் பேனா அங்க இருக்கு. Your pen is there.

அங்க போய் படி. Go there and read.

இங்க வந்து உட்கார்.

Come here and sit.

அங்க என்ன?

What is there?

இங்க நான் என்ன பண்ணலாம்?

What can I do here?

அம்மா இங்க வா.

Mom, come here.

அப்பா அங்க போ.

Dad, go there.

பாட்டி இங்க வா.

Grandma come here.

நீ அங்க ஏன் நின்றிகொண்டு இருக்கே? Why are you standing there?

என் சட்டை எங்கே?

Where is my shirt?

விடுமுறைக்கு இங்க வா

Come here for vacation.

Lesson 12

C: Child குழந்தை

M: Mom அம்மா

C: அம்மா மணி என்ன?

M: மணி ஆறு. எழுந்துக்கோ.

C: ஆறரைக்கு எழுந்துக்கறேன்.

M: பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆச்சு.

C: தெரியும்.

M: எத்தனை நேரம் குளிக்கறே?

C: இப்பதான் வந்தேன்.

M: சாப்பிட வா.

C: இதோ வரேன்.

M: லஞ்ச எடுத்துக்கோ.

C: எடுத்துக்கறேன்.

M: ஊஸ் வேணுமா?

C: ஸ்கூல்லை வாங்கிக்கறேன்.

M: பஸ் வருமா?

C: வரும்.

M: ஏன் இத்தனை லேட்?

C: எப்பவும் லேட்டாத்தான் வரும்.

M: ஊக்கிரதையாய்ப் போ.

C: சரீ.

M: அது யார் ?

C: புதுப் பையன்.

M: ரொம்பக் குளிர் . பட்டன் போட்டுக்கோ.

C: சரி போட்டுக்கறேன்.

M: ஸ்கூல்ல என்ன நடந்தது?

C: ஒண்ணும் நடக்கல்லே.

M: பிரேம் என்ன சொன்னான்?

C: பிரியா கூட வரேன்னு சொன்னான்.

M: சரி.

C: அப்பா எப்ப வருவா?

M: எழு மணிக்கு.

C: டின்னருக்கு என்ன?

M: இட்லி .

C: எனக்கு வேண்டாம்.

M: தோசை பண்ணித்தரேன்.

C: மசாலா தோசை வேணும்.

M: சரி.

M : இப்ப சாப்பிட வா.

C: வரேன்.

C: ஹோம் வர்க்கு நிறைய இருக்கு.

M: பண்ணிட்டு வா.

C: சரி.

Lesson 13

அங்கே	there	சேர்	combine
இங்கே	here	பிரி	split
அடி	bottom	போலி	imitation
மேல்	top	அசல்	original
		நல்ல	good
		கெட்ட	bad
உண்மை	truth	வரவு	income
பொய்	lie	செலவு	expense
வலது	right	ஏறு	climb
இடது	left	இறங்கு	come down
விருப்பு	like	மூடு	close
வெறுப்பு	hate	திற	open
சந்தோஷம்	happiness	ஓடு	run
துன்பம்	unhappiness	நட	walk

கண்ணன் எப்போதும் உண்மையே பேசுவான்.
Kannan always speaks the truth.

பாட்டிலை மூடு.
Close the bottle.

மேலே ஏறு.

குடையைத் திற.

Climb up.

Open the umbrella

வலது பக்கம் திரும்பு.

உன் பக்கம் போ.

Make a right turn.

Go to your side.

உன் இடது பக்கம் உள்ள வீடு.

அங்கே நில்.

The house on your left side.

Stop there.

இது ஒரு போலி.

இங்கே உட்கார்.

This is an imitation.

Sit here.